

**உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்விச்சேமிப்பு விருதுகள்**

அன்பார்ந்த பெற்றோர்களே/பாதுகாவலர்களே,

சிங்கப்பூரான எல்லாப் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தவும், பள்ளியில் கல்வியிலும் பாடம் சாரா நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் ஆண்டுதோறும் கல்விச்சேமிப்பு விருதுகளை வழங்குகிறது. பின்வருவன கல்விச்சேமிப்பு விருதுகளுக்கான 3 பெரும் பிரிவுகள்:

(அ) நல்லொழுக்கத்திலும் விழுமியங்களிலும் உன்னத நிலை

- கல்விச்சேமிப்பு நல்லொழுக்க விருது

(ஆ) பாடம் சாரா நடவடிக்கைகளில் உன்னதச் சாதனை

- சாதனை, சிறந்த தலைமைத்துவம் சேவைக்கான கல்விச்சேமிப்பு விருதுகள் (ஈகள்ஸ்)

(இ) பாடம் சார்ந்த நடவடிக்கைகளில் உன்னத நிலை சாதனை

- கல்விச்சேமிப்பு உபகாரச்சம்பளம்
- கல்விச்சேமிப்புச் சிறப்பு உதவித்தொகை
- கல்விச்சேமிப்பு நல்ல முன்னேற்றத்திற்கான வெகுமதி

விருதின் வகை	யாருக்கு?	எவ்வளவு?	அது எவ்வாறு அளிக்கப்படுகிறது?
கல்விச்சேமிப்பு நல்லொழுக்க விருது	நடத்தையிலும் செயலிலும் முன்மாதிரியான விழுமியங்களையும் தனிப்பட்ட பண்புகளையும் வெளிப்படுத்தும் மாணவர்கள். இது சிங்கப்பூர் மாணவர்களில் அதிகபட்சம் 2% மாணவர்களுக்கு வழங்கப்படும்.	\$500	விருதுபெறுபவர்களுக்கு அஞ்சல் வழியாக நவம்பர் மாத இறுதியில் தகவல் தெரிவிக்கப்படும்.
சாதனை, சிறந்த தலைமைத்துவம் சேவைக்கான கல்விச்சேமிப்பு விருதுகள் (ஈகள்ஸ்)	தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும், சமூகத்துக்கும் பள்ளிகளுக்கும் நல்ல சேவை ஆற்றும், பாடம் சாரா நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள். மாணவர்கள் பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதோடு நன்னடத்தை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். இது சிங்கப்பூர் மாணவர்களில் அதிகபட்சம் 10% மாணவர்களுக்கு வழங்கப்படும்.	\$350	விருதுபெறுபவர்களுக்கு அஞ்சல் வழியாக நவம்பர் மாத இறுதியில் தகவல் தெரிவிக்கப்படும்.
கல்விச்சேமிப்பு உபகாரச்சம்பளம்	ஒவ்வொரு நிலையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற, நன்னடத்தை உடைய முதல் 10% மாணவர்கள்	\$500	விருதுபெறுபவர்களுக்கு அஞ்சல் வழியாக நவம்பர் மாத இறுதியில் தகவல் தெரிவிக்கப்படும்.
கல்விச்சேமிப்புச் சிறப்பு உதவித்தொகை	ஒவ்வொரு நிலையிலும் கல்வியில் முதல் 25%க்குள் வருவதோடு நல்ல நடத்தையும் மாதமொன்றுக்கு \$6,000க்கும் குறைவான மொத்தக் குடும்ப வருமானமும் (அல்லது \$1,500க்கும் குறைவான தனிநபர் சராசரி வருமானம்) உள்ள மாணவர்கள்.	\$350	<ul style="list-style-type: none"> <li>• உதவித்தொகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள் அஞ்சல் வழியாக நவம்பர் இறுதியில் விண்ணப்பப் படிவத்தைப் பெறுவார்கள்.</li> <li>• உங்கள் குடும்ப வருமானம் \$6,000க்கும் குறைவாக இருந்தால் (அல்லது தனிநபர் சராசரி வருமானம் \$1,500க்கும் குறைவாக இருந்தால்), நீங்கள் விண்ணப்பப் படிவத்தை நிறைவுசெய்து, அதனை டிசம்பர் மாதத் தொடக்கத்தில், உங்கள் வீட்டின் அருகே உள்ள சமூக நிலையத்தில்/மன்றத்தில் ஒப்படைக்கவும்.</li> <li>• வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பரில்/ஜனவரியில் அஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.</li> </ul>
கல்விச்சேமிப்பு நல்ல முன்னேற்றத்திற்கான வெகுமதி	முதல் 10%க்குள் இருப்பவர்களில் தரநிலையில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதுடன் நல்ல நடத்தையும் உள்ள மாணவர்கள்.	\$200	வெகுமதி பெறும் மாணவர்களுக்கு அஞ்சல் வழியாக டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.

உங்கள் மகன்/மகள் கல்வியிலும் பாடம் சாரா நடவடிக்கைகளிலும் வெற்றிபெற எங்கள் வாழ்த்துகள்.